

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மன்னார் நகர சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானச் செலவினக் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டு கொள்கைகளுக்கான தகவல்களை உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் உள்ளடங்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் நகர சபை கட்டளைச் சட்டத்தின் (255 ஆம் அத்தியாயம்) 181(1) ஆம் பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 10(1) உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்களிலிருந்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு மன்னார் நகர சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சலானது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்பான ஆளுகைத் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க தயாரித்தல் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் இன்றிய நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

நகர சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு ஆளுகைத் தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் நகர சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு

முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்றவை என்பதற்கு நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வு அறிக்கையை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடானது உயர் மட்டத்திலான ஒரு உறுதிப்பாடாகக் காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எவ்வேளையிலும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை வெளிப்படுத்தும் என்பதற்கான உத்தரவாதமாக இருக்கமாட்டாது. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் மோசடிகள் ஏற்படுத்துவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத்தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் வெளிப்படுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்கு அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நகர சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நகர சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க நகர சபை செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் கீழே குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்குகின்றன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் நகர சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் ஒத்திருக்கின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க 1.6.2 அவதானிப்பைத் தவிர்த்து முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபார்க்களானவை சமர்ப்பிக்கப்பட்டு நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டுகளில் பூர்த்தியாக்கப்பட்ட ரூபா 166,620,643 பெறுமதியான 24 மூலதன வேலைகள் மூலதனமாக்கப்பட்டிருக்கவில்லை.	இவ்வாண்டு நிதியறிக்கையில் மீளாய்வு செய்யப்பட்டு மூலதனமாக்கப்படும்.	கணக்குகள் சரியாக தயாரிக்கப்படுதல் வேண்டும்.
(ஆ) வேலைகள் பூர்த்தியாக்கப்படாத 17 நிர்மாண வேலைகளுக்குரிய ரூபா 18,327,703 தொகையான மதிப்பீட்டுக் கிரயம் கடன்கொடுத்தோராக கணக்கீடு செய்யப்பட்டிருந்தன.	வேலைகளுக்கான கொடுப்பனவுச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது	-மேற்படி-

(இ)	நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்த மூலதன செலவிட்டு அரசிறை உதவு தொகை மீதிக்கும் மற்றும் நிலையான சொத்துக்களின் மீதிகளுக்குமிடையே கூட்டுமொத்தம் ரூபா 771,894 தொகையான வேறுபாடொன்று காணப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டு இறுதிக் கணக்கறிக்கையில் சரியான சீராக்கப்பதிவு மேற்கொள்ளப்படும்.	நிதிக்கூற்றுக்கள் சீராக தயாரிக்கப்படுதல் வேண்டும்.
(ஈ)	மீளாய்வாண்டில் நன்கொடையாக கிடைக்கப்பெற்ற ரூபா 166,580 ஆன புத்தகங்களின் பெறுமதிகள் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருக்கவில்லை.	நிதிக்கூற்றுகளில் காட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது	- மேற்படி-

1.6.2 கணக்கிணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

நூலகப் புத்தகங்கள் தொடர்பில் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீதிக்கும் மற்றும் பதிவேட்டிலுள்ள நேரொத்த மீதிகளுக்குமிடையே ரூபா 983,903 வேறுபாடொன்று காணப்பட்டிருந்தது.

இவ்வாண்டு மீதிகளையும் ஆராய்ந்து இணக்கம் செய்யப்படும்.

நிதிக்கூற்றுக்களின் மீதிகள் உரிய மூல ஆவணங்களுடன் இணக்கம் செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.6.3 கணக்காய்விற்காக எழுத்துமூலச் சான்றுகள் இல்லாமை

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்த கூட்டுமொத்தம் ரூபா 12,000,000 கிரயமுடைய சலவைத் தொழிலாளர் நிலையமானது கணக்காய்வில் பௌதீக செவ்வை பார்த்தலில் அவதானிக்க முடியாதிருந்தது.

மேலதிக நடவடிக்கை தொடர்பான ஆலோசனைகளை பெற்று தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

பௌதீக ரீதியான இல்லாமைக்கு உரிய காரணங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்களுடனான இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மைகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) நகர சபைக் கட்டளைச் சட்டத்தின் (255 ஆம் அத்தியாயம்) 160(1) பிரிவு	மீளாய்வாண்டில் சபையினால் ஆதனவரி அறவிடப்பட்டிருக்க வேண்டிய 11,521 ஆதனங்களில் 7,946 ஆதனங்களிற்கு K படிவம் விநியோகிக்கப்பட்டிருக்க வில்லை.	நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.	சட்ட ஏற்பாடுகளிற்கு மைய நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும்.
(ஆ) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிதிப்பிரமாணம் (i) 371(2)	2009 தொடக்கம் 2024 வரையான காலப்பகுதியில் 05 சந்தர்ப்பங்களின்போது முற்பணமாக செலுத்தப்பட்டிருந்த ரூபா 715,000 தொகையினை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	முற்பணம் தீர்ப்பனவு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.	நிதிப்பிரமாண ஏற்பாடுகளின் பிரகாரம், முற்பணங்களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ii) நிதிப்பிரமாணம் 571(1), (2), (3)	இரண்டு ஆண்டுகளிற்கு மேற்பட்ட 16 எண்ணிக்கையான ரூபா 785,845 காலங்கடந்த வைப்புக்களினை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	கோரிக்கைகடிதம் கிடைக்கப்பெறாத வைப்புத்தொகை இவ்வாண்டு வருமானத்திற்கு மாற்றம் செய்யப்படும்.	நிதிப் பிரமாணத்தின் பிரகாரம், நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) 1971 இன் 48 ஆம் இலக்க உள்நூலாட்சி நிறுவனங்கள் தொடர்பான விசேட ஏற்பாடு	ஆதனவரி அறவிடுவதற்காக நகர அதிகார எல்லையிலுள்ள அசையாத ஆதனங்களை 05 வருடங்களுக்கு ஒரு தடவை மதிப்பீடு செய்ய வேண்டியிருந்தும் 2017 ஆம் ஆண்டில் மதிப்பீடு செய்யப்பட்ட ஆதனங்களினை அடிப்படையாகக் கொண்டு ஆதனவரி அறவீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.	நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.	சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம், 05 வருடத்திற்கு ஒருமுறை மதிப்பிடப்பட்டு வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 111,704,219 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 99,598,413 ஆகும்.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சபையினால் சமர்ப்பித்த தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரியும் வரியும்	16,500,000	17,906,785	9,318,058	8,588,727	16,250,000	17,551,253	8,390,342	9,160,912
(ii) வாடகை	63,373,200	85,690,410	82,028,083	3,662,327	63,350,000	64,873,528	62,427,743	2,445,785
(iii) உத்தரவுப்பத்திரக் கட்டணம்	1,798,000	1,771,800	1,771,800	-	1,930,000	1,637,610	1,637,610	0
(iv) ஏனைய வருமானம்	369,777,680	362,115,352	361,201,104	914,248	45,736,500	55,238,787	55,238,787	0
கூட்டுத் தொகை	451,448,880	467,484,347	454,319,045	13,165,302	127,266,500	13,301,178	127,694,482	11,606,697
	=====	=====	=====	=====	=====	=====	=====	=====

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புகள்

(அ) வீதவரி நிலுவை கூட்டுமொத்தம் ரூபா 35,921,298 மீதி, 04 கடைகள் மற்றும் நிலங்களுக்குரிய குத்தகை வாடகை கூட்டுமொத்தம் ரூபா 2,601,614 மீதி, 212 கடைகளுக்குமான கூட்டுமொத்தம் ரூபா 636,000 வருடாந்த வியாபார உரிம நிலுவை மீதி மற்றும் 03 தனியார் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான அனுமதிப் பத்திரக் கட்டணம் கூட்டுமொத்தம் ரூபா 350,000 மீதி என்பன கடந்த 02 தொடக்கம் 16 ஆண்டுகள் பழையதாக இருந்த போதிலும் நாள்துவரை அறவிடப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரைகள்

நிலுவைகளை அறவிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பரிந்துரைகள்

நிலுவைப் பணத்தினை துரிதமாக அறவீடு செய்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) மாகாண சபையின் பிரதம செயலாளரிடமிருந்தும் மற்றும் ஏனைய அதிகாரிகளிடமிருந்தும் 2024 திசம்பர் 31 இல் கிடைக்க வேண்டியிருந்த நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 914,248 மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 734,695 தொகையினை அறவீடுசெய்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

பதில் தரப்படவில்லை.

நிலுவைப் பணத்தினை துரிதமாக அறவீடு செய்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

(அ) மீளாய்வாண்டில் நிலையான வைப்பிலுள்ள ரூபா 392,793,815 மீதியினை பயன்படுத்தி பொதுப்பயன்பாட்டுச் சேவைகளுக்குரிய அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுத்தாமல் வங்கியில் வட்டி வருமானம் உழைக்கும் நோக்குடன் சபையினால் வைப்பிலிடப்பட்டிருந்தது.

(ஆ) மீளாய்வாண்டில் சபையின் பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 18 மில்லியன் பெறுமதியான 07 மூலதன வேலைத்திட்டம் மீளாய்வாண்டிறுதி வரைக்கும் ஆரம்பிப்பதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(இ) 36 கடையறைகள் உப வாடகைக்கு வழங்கப்பட்டமை மற்றும் 02 கடையறைகள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் அவ் வாடகைதாரர்களுக்கெதிராக சபையினால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஈ) 03 வருடங்களிற்கு ஒருமுறை மீள புதுப்பிக்கப்பட வேண்டியிருந்த 59 கடைகளுக்கான நீண்டகால வாடகை ஒப்பந்தமானது புதுப்பிக்கப்பட்டிருக்காது தொடர்ந்தும் கடந்த 02 தொடக்கம் 34 வருடங்களாக செயற்படுத்தப்பட்டிருந்தன.

சபையின் கருத்துரைகள்

உரிய அபிவிருத்தித் திட்டங்களினை இனங்கண்டு நிலையான வைப்பினைப் பயன்படுத்தி அவற்றினை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பதில் தரப்படவில்லை.

இது தொடர்பில் குழு ஒன்றை நியமித்து ஆராய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

ஒப்பந்தங்களை மீள புதுப்பித்தலுக்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

பரிந்துரைகள்

பொதுப்பயன்பாட்டுச் சேவைகளுக்குரிய அபிவிருத்தி வேலைகளில் பயன்படுத்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

குறித்த வருட காலப்பகுதியில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

வாடகைதாரர்களுக்கெதிராக உரிய நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும்.

வாடகை ஒப்பந்தங்கள் உரிய காலப்பகுதியில் மீள்புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 1915 இன் 15 ஆம் இலக்க வீடமைப்பு மற்றும் நகர மேம்பாட்டுக்கான கட்டளைச் சட்டத்தின் பிரிவு 15(1) இன் பிரகாரம், சட்டத்தின் விதிமுறைகளுக்கேற்ப கட்டிடமானது கட்டப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்தி குடிபுகு இயைபுச் சான்றிதழ் (COC) வழங்கப்பட வேண்டியிருந்தும் மீளாய்வாண்டின் இறுதி வரைக்கும் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக வழங்கப்பட்ட 104 அபிவிருத்தி அனுமதிப் பத்திரங்களிற்கு குடிபுகு இயைபுச் சான்றிதழ் வழங்கப்படாமல் காணப்பட்டிருந்தன.	குடிபுகு சான்றிதழினை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.	குடிபுகு இயைபுச் சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) சபையினால் துணை விதிகள் தயாரிக்கப்பட்டிருக்காது மீளாய்வாண்டில் ரூபா 7,354,850 ஆன திரவக் கழிவகற்றல் கட்டணம் அறவிடப்பட்டிருந்தது.	பதில் தரப்படவில்லை.	துணை விதிகள் தயாரிக்கப்பட்டு கட்டணங்கள் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) சபை நிதி மற்றும் ஏனைய திட்ட நிதிகளைப் பயன்படுத்தி ரூபா 1,000,000 கிரயத்தில் அமைக்கப்பட்டிருந்த 02 சிறுவர் சிறுவர் பூங்காக்கள் 05 வருடங்களிற்கு மேலாக எதுவித பயன்பாடுகளினின்றி காணப்பட்டிருந்தன.	பதில் தரப்படவில்லை.	சொத்துக்களை பூரணமாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) சபையினால் ரூபா 8.1 மில்லியன் கிரயத்தில் நிர்மாணிக்கப்பட்ட அஞ்சலி மண்டபம் 02 வருடங்களிற்கு மேலாக பயன்படுத்தப்படாமல் விளைவற்றுக் காணப்பட்டிருந்தது.	-மேற்படி-	-மேற்படி-
(இ) சபையினால் பயன்படுத்தப்பட்டு வருவதுமான 04 சிறுவர் பூங்காக்கள், 04 விளையாட்டு மைதானங்கள், 02 நூலகங்கள், 02 மயானங்கள், 02 திண்மக்கழிவு ஆழ்குழிகள், ஏனைய 04 காணிகளின் மற்றும் 03 வாகனங்கள் நாளதுவரை சபையின் பெயருக்கு உரிமை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	உரிமை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.	சொத்துக்களின் உரிமைத்துவம் தீர்க்கப்படல் வேண்டும்.

(ஈ) திருத்தக்கூடிய மற்றும் ஏலத்தில் விற்பனை செய்யக்கூடிய 14 வாகனங்கள் கடந்த 01 தொடக்கம் 09 வருட காலமாக விளைவற்றிருந்தன.

பதில் தரப்படவில்லை.

சொத்துக்கள் பயன்பாடின்றி வைக்கப்படாதிருத்தல் வேண்டும்.

3.4 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

ஓய்வுபெற்றுச் சென்றதும் பதவி வறிதாக்கப்பட்டதுமான 02 ஊழியர்களிடமிருந்து அறவிட வேண்டிய கடன் நிலுவையான ரூபா 112,699 தொகையினை 06 தொடக்கம் 13 வருடங்களாக அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

பிணையாளிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு அவர்களது மாதாந்த வேதனத்திலிருந்து அறவிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரிந்துரை

பதவியினர் கடன் நிலுவைகளை அறவிடப்பட்டிருக்க பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும்.

4. கணக்களிதன்மையும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டிற்காக தயாரிக்கப்பட்டிருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பிடப்பட்ட வருமானம் மற்றும் செலவீனம் உள்ளவாறான வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையே ஒப்பிடும் போது 05 வருமான விடயங்களில் 18 சதவீதம் முதல் 35 சதவீதம் வரையிலும் 05 செலவின விடயங்களில் 22 சதவீதம் முதல் 76 சதவீதம் வரையும் விலகல்களும் இருந்ததால் பாதீடு ஆக்கபூர்வமான முகாமைத்துவ கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

பொருத்தமான மற்றும் சாத்தியப்பாடுகள் ஆராயப்பட்டு அதனடிப்படையில் வருமானங்கள் செலவீனங்கள் பாதீடு செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன

பரிந்துரை

தேவைப்பாடுகள் இனங்காணப்பட்டு கவனத்துடன் பாதீடுகள் தயாரிக்கப்படல் வேண்டும்.

4.2 சுற்றாடல் பிரச்சனை

கணக்காய்வு அவதானிப்பு

1988 இன் 56 ஆம் இலக்க மற்றும் 2000 இன் 53 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தம் செய்யப்பட்ட 1980 இன் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் மற்றும் அதன் கீழ் அமுலாகும் பிரமாணங்களுக்கிணங்க அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளாமல் வணிக செயற்பாடுகளிலீடுபட்டிருந்த 07 தொழில் நிலையங்களுக்கு சபையினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தன.

சபையின் கருத்துரை

திருப்திகர அறிக்கை பெறப்பட்டதன் பின்னர் இவர்களுக்கான சுற்றாடல் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

பரிந்துரை

தேசிய சுற்றாடல் மற்றும் அதன் கீழ் அமுலாகும் பிரமாணங்களுக்கிணங்க அனுமதிப் பத்திரங்களை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.